

கணக்கீடு

ஒதுக்கங்களை மூலதனமாக்கல், உரிமை
வழங்கல் தொடர்பான கொடுக்கல்
வாங்கல்களை கணக்குகளில் பதிவு செய்தல்





உரிமைப் பங்குவழங்கல்

ஏற்கனவே கம்பனில் பங்குகளை கொள்வனவு செய்து வைத்துள்ள உரிமைப் பங்குதாரர்களுக்கு பங்குகள் வழங்கப்படும் நடவடிக்கை உரிமைப் பங்கு வழங்கல் ஆகும்.

இதன் இயல்புகளாக பின்வருவன காணப்படும்

01

பங்குகள் சலுகை விலையில் வழங்கப்படும்

02

ஏற்கனவே உள்ள பங்குதாரர்களுக்கு மாத்திரம் வழங்கப்படும்

03

பங்குதாரரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படமாட்டாது

இதற்குரிய இரட்டைப்பதிவுகள் வருமாறு


01	உரித்து வழங்கல் மூலம் பெறப்படும் காசுக்கு காசுக் கட்டுபாட்டுக் கணக்கு வரவு உரித்து வழங்கல் கணக்கு செலவு
02	மூலதனமாக்கப்படும் போது உரித்து வழங்கல் கணக்கு வரவு கூறப்பட்ட பங்கு மூலதனக் கணக்கு செலவு

உபகாரப் பங்குவழங்கல் / மூலதனமாக்கல்

கம்பனி தன்னிடமுள்ள ஒதுக்கங்களையும் நிறுத்திவைத்த இலாபத்தையும் பயன்படுத்தி ஒரு பகுதி பங்குகள் எதுவித கட்டணத்தையும் பெறாமல் பங்கு வழங்கும் நடவடிக்கை மூலதனமாக்கல் ஆகும்.



இதற்குரிய இயல்புகளாக பின்வருவன காணப்படும்



இதற்குரிய இரட்டைப்பதிவுகள் வருமாறு

01	வழங்கப்பட்ட பங்கின் மூலதனத் தொகைக்கு உபகாரப் பங்கு வழங்கல் கணக்கு வரவு கூறப்பட்ட பங்கு மூலதனக் கணக்கு செலவு
02	ஒதுக்கங்களில் ஈடு செய்யும்போது உரிய ஒதுக்கக் கணக்கு வரவு உபகாரப் பங்கு வழங்கல் கணக்கு செலவு



தொகுப்பு :- திரு.சி.திருக்குமரன், ஆசிரியர்-கணக்கீடு (யா/வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை)

கணினி வடிவமைப்பு :- திரு.யோ.செந்தூரன், ஆசிரியர்-தொ.தொ, (யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, மீசாலை)



QUESTION KEY

1. வருமான ஒதுக்கங்களை பயன்படுத்தி உபகாரப்பங்கு வழங்கப்படும்போது கம்பனியின் உரிமை, கடன்கொடுநர் பாதுகாப்பு எவ்வாறு மாற்றமடையும்.

உரிமை மூலதனம்	கடன்கொடுநர் பாதுகாப்பு
1) அதிகரிக்கும்	மாறாது
2) குறையும்	அதிகரிக்கும்
3) மாறாது	குறையும்
4) அதிகரிக்கும்	குறையும்
5) மாறாது	மாறாது

- ◆ இல் வரையறுத்த மாஜி கம்பனியின் ஏடுகளில் உள்ள கூறப்பட்ட பங்கு மூலதனம் 01.04.2018 இல் ஒவ்வொன்றும் ரூபா 20.00 விலையில் ரூபா 200,000.00 இத்தினத்தில் நிறுத்தி வைத்தலாபம் ரூபா 120,000.00 31.03.2019 இல் முடிவடைந்த நிதியாண்டுக்கான தகவல்கள்
- ◆ 15.08.2018 ஒவ்வொன்றும் ரூபா 15.00 விலையில் 20000 பங்குகள் உரிமை வழங்கல் செய்யப்பட்டது.
- ◆ 25.12.2018 இத்திகதியில் உள்ள ஒவ்வொரு 5 பங்குக்கு ஒரு பங்கு என்ற அடிப்படையில் ஒவ்வொன்றும் ரூபா 10.00 விலையில் நிறுத்தி வைத்தலாபம் மூலதனமாக்கப்பட்டது.

2. 31.03.2019 இல் கம்பனியின் உரிமை மூலதனம் யாது?

1) ரூபா 500000 2) ரூபா 560000 3) ரூபா 520000 4) ரூபா 620000 5) ரூபா 420000

3. உரிமை மூலதனத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு யாது?

1) ரூபா 300000 2) ரூபா 240000 3) ரூபா 520000 4) ரூபா 420000 5) ரூபா 200000



- ♦ 1.4.2018 இல் வரையறுத்த ராஜி கம்பனியின் ஏடுகளில் உள்ள மீதிகள் கூறப்பட்ட பங்குமூலதனம் ஒவ்வொன்றும் ரூபா 12.00 விலையில் ரூபா 360000

நிறுத்திவைத்தலாபம் ரூபா 90000

பொது ஒதுக்கம் 150000

31.3.2019 முடிவடைந்த நிதியாண்டுக்கான தகவல்கள்.

- ♦ 15.06.2018 ஒவ்வொன்றும் ரூபா 15.00 விலையில் 10000 பங்குகள் உரிமை வழங்கள் செய்யப்பட்டது.
- ♦ 10.01.2018 இத்திகதியில் உள்ள ஒவ்வொரு 4 பங்குக்கு ஒரு பங்கு என்ற அடிப்படையில் ஒவ்வொன்றும் ரூபா 15.00 ஒதுக்குகள் மூலதனமாக்கப்பட்டது.
- ♦ 31.03.2017 இல் முடிவடைந்த நிதியாண்டுக்கான இலாபம் ரூபா 115000 இதில் ரூபா 15000 இடைக் காலப் பங்குலாபமாக செலுத்தப்பட்டதுடன் ரூபா 20000 பொது ஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட்டது.

4ம், 5ம், 6ம், 7ம், வினாக்களுக்கு விடை தருக

4. 31.3.2019 இல் கம்பனியின் நிறுத்திவைத்தலாபம் யாது?

1) ரூபா 50000 2) ரூபா 20000 3) ரூபா 30000 4) ரூபா 15000 5) ரூபா 40000

5. 31.03.2019 இல் முடிவடைந்த நிதியாண்டுக்கான உரிமையில் ஏற்பட்ட அதிகரிப்பு குறைவு யாது?

1) ரூபா 250000 2) ரூபா 350000 3) ரூபா 450000 4) ரூபா 150000 5) ரூபா 400000

6. 31.03.2019 இல் தேறிய சொத்து யாது?

1) ரூபா 660000 2) ரூபா 750000 3) ரூபா 650000 4) ரூபா 450000 5) ரூபா 850000

7. 31.03.2019 இல் கூறப்பட்ட மூலதனம் யாது?

1) ரூபா 660000 2) ரூபா 400000 3) ரூபா 350000 4) ரூபா 450000 5) ரூபா 250000



8. 31.03.2019 இல் முடிவடைந்த நிதியாண்டுக்கான குறிப்பேட்டுப் பதிவுகளை தருக?

.....

.....

.....

.....

.....

.....

.....

.....

.....

.....

வரையறுத்த சன்றைற் கம்பனியின் 2018.1.1 இல் மீதிகள்
ஒவ்வொன்றும் ரூபா 15.00 கூறப்பட்டபங்குமூலதனம் ரூபா 600,000.00
பொதுஒதுக்கம் ரூபா 100,000.00
இலாபநட்டக்கணக்கு ரூபா 125,000.00

31.3.2018 இல் முடிவடைந்த முதலாம் காலாண்டுக்கான தகவல்கள் வருமாறு

- 1) 25.1.2018 இல் ரூபா 15.00 விலையில் 25000 பங்குகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன இதில் 5000 பங்குகள் நிராகரிகடகப்பட்டதுடன் 20000 பங்குகளுக்குரிய விண்ணப்பங்கள் மூலதனமாக்கப்பட்டது.
- 2) 18.2.2018 இல் இத்தினத்தில் கம்பனி வைத்திருக்கம் ஒவ்வொரு மூன்று பங்கிற்கு ஒரு பங்கு என்ற அடிப்படையில் ஒவ்வொரு ரூபா 12.00 விலையில் உரிமை வழங்கல் செய்யப்பட்டது.
- 3) 12.3.2018 இல் இத்தினத்தில் கம்பனி வைத்திருக்கம் ஒவ்வொரு நான்கு பங்கிற்கு ஒரு பங்கு என்ற அடிப்படையில் ஒவ்வொரு ரூபா 10.00 விலையில் நிறுத்திவைத்தலாபத்தை மூலதனமாக்கியது.
- 4) 25.3.2018 இல் இடைக்காலப் பங்குலாபமாக ரூபா 15,000.00 செலுத்தப்பட்டதுடன் பொது ஒதுக்கீட்டுக்கு ரூபா 20,000.00 ஐ மாற்றீடு செய்க.
- 5) 31.3.2018 இல் முடிவடைந்த முதலாம் காலாண்டுக்கான இலாபம் ரூபா 140,000.0



வேண்டப்படுவது

- 1) மேற்படி நடவடிக்கைகளை 31.3.2018 இல் முடிவடைந்த காலாண்டுக்கான உரிமை மாற்றக்கூற்றில் பதிவு செய்து காட்டுக.

விபரம்	கூறப்பட்ட பங்கு மூலதனம்	பொதுஒதுக்கம்	இலாபநட்ட கணக்கு	மொத்தம்

- 2) உரிமை மூலதனத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு யாது?

- 3) வேண்டிய நாட்குறிப்பு பதிவுகள்?

தொகுப்பு :- திரு.சி.திருக்குமரன், ஆசிரியர்-கணக்கீடு (யா/வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை)

கணினி வடிவமைப்பு :- திரு.யோ.செந்தூரன், ஆசிரியர்-தொ.தொ, (யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, மீசாலை)